




அகில உலக ஜெப நாள்

எழுத்து---சுரினாம் உலக ஜெபக் குழு

மார்ச்-2, 2018

“தேவனுடைய படைப்பு அனைத்தும் மிகவும் நல்லது”



நாட்டின் பின்னணி பற்றிய தகவல்

புவியியல் அமைப்பு மற்றும் மக்கள் தொகை:

குடியாட்சி பெற்ற சுரினாம் தென் அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. சுரினாம் என்ற பெயர் ஏற்கெனவே அங்கு வாழ்ந்த சுரினன் என்ற பழங்குடி மக்களின் பெயரால் அழைக்கப்படுகிறது.

சுரினாமின் சராசரி வெப்பநிலை ,பகல் நேர குறைந்த நிலை வெப்பநிலையாக ஏறக்குறைய 27.1° செ ஜனவரி மாதங்களிலும், அக்டோபர் மாதங்களில் உயர்ந்த நிலை வெப்ப நிலையாக ஏறக்குறைய 28.3° செ. ஆகவும் காணப்படும்.

ஏறக்குறைய 5,40,000 பேர் மக்கள் தொகையைக் கொண்ட சுரினாமில் அந்நாட்டின் பழங்குடி இன மக்களும்,ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா வம்சாவளியினரும் வசிக்கின்றனர்.

இங்கு ஏறக்குறைய 48.4% கிறிஸ்தவர்களும், ஏறக்குறைய 22.2% இந்துக்களும், 13.8% இஸ்லாமியர்களும் வசித்து வருகின்றனர்.

வரலாறு:

சுரினேம் 1651 ஆம் ஆண்டு முதல் 1667 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அதன் பின்பு 1795 சுதந்திரம் அடையும் வரை டச்சுக் காலனியின் கீழ் இருந்தது. 1502 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஏறக்குறைய 300,000 பேர் ஆப்பிரிக்கா தேசத்திலிருந்து தோட்ட வேலை செய்ய அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டனர். 1975 ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாளில் சுரினேம் நெதர்லாந்து தேசத்திடமிருந்து முழு சுதந்திரம் பெற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.

பொருளாதாரம்:

சுரினாமின் விவசாய பொருளாதாரம் அந்நிய தேசத்திலிருந்து அழைத்துவரப்பட்ட அடிமை தொழிலாளர்களையும், சர்க்கரை, காபி, கோக்கோ மற்றும் பருத்தி ஏற்றுமதியையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் நாட்டின் சிறந்த அந்நிய செலாவணிக்கு மூலகாரணமாய் இருக்கிறது. தற்போது உலகளவில் தண்ணீர் தேவை அதிகமாய் உள்ளதால் தனது நாட்டின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பூமிக்கடியிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறது.

சுரினாமின் இயற்கை வளங்களை வைத்து உலகப் பணக்கார நாடுகளின் பட்டியலில் 17-வது இடத்தை உலக வங்கி இதற்கு கொடுத்துள்ளது.

பெண்களும் பிள்ளைகளும்

Dr. சோஃபி ரெட்மண்ட் என்பவர் தான் இந்த நாட்டின் முதல் பெண் மருத்துவர் ஆவார். மக்களுடைய சுத்தம், சுகாதாரமான உணவு பழக்கம் போன்றவற்றிற்காக போராட தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார். 1981-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி பெண்களுக்கு சமமான சட்ட திறன் வழங்கப்பட்டது. அதன் மூலம் பெண்களின் உரிமை பலப்படுத்தப்பட தேசிய அளவில் போராட்டம் துவங்கியது.

இங்கு மறைமுகமாக குழந்தைகள் உரிமை மீறல்கள் நடந்து வருகிறது, எடுத்துக்காட்டு, குழந்தை தொழிலாளர்கள். இங்கு குழந்தைகள் தெருக்களில், பட்டணங்களில் கடைகளுக்கு முன்பாக பழங்கள் விற்பனை செய்வது மிகவும் சகஜமாக காணப்படுகிறது. மாத்திரமல்ல, தங்கச்சரங்கங்களில் குழந்தை தொழிலாளர்கள் சர்வ சாதாரணமாக வேலை செய்து வருகிறார்கள்.

உலக ஜெப நாள் காணிக்கைகள் உள்நாட்டில் ஆலய மிஷனரி பணிகளுக்காக, சமூக மையங்கள், உட்புற சமூக சேவை மையங்கள் மற்றும் எழுத்தாளர் நாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நன்கொடைகள் இக்குழுவினரின் எழுத்துப் பூர்வமான ஒப்புதலுக்குப் பிறகு தான் வழங்க முடியும்.